

COVID-19 வாடகை உதவித்தொகை கிடைக்கிறது

நீங்கள் வாடகை செலுத்தவேண்டிய கெடு முடிந்திருந்தால் அல்லது வெளியேற்றப்படும் அபாயம் இருந்தால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.

- **வாடகை உதவி.** மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் வாடகை உதவி வழங்குகின்றன. எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவல்களுக்கு நீங்கள் அல்லது இட உரிமையாளர் உங்கள் மாவட்டத்திலுள்ள உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

வாடகை உதவி வழங்குநர்களின் பட்டியல்: <https://www.commerce.wa.gov/serving-communities/homelessness/eviction-rent-assistance-program/>

நீங்கள் 25 வயதுக்குக் கீழ் உள்ள குடியிருப்பாளர் எனில், உள்ளூர் இளையோர் மற்றும் இளம்வயதினர் வெளியேற்ற வாடகை உதவித் திட்டம் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும். பட்டியல்: <https://www.commerce.wa.gov/serving-communities/homelessness/youth-and-young-adult-eviction-rent-assistance-program/>

- **வெளியேற்ற தீர்வுத் திட்டம்.** நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள உள்ளூர் வழக்குத் தீர்வு மையத்தை நீங்களோ அல்லது உங்கள் இட உரிமையாளரோ தொடர்புகொள்ளலாம். வெளியேற்றப்படுதல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க இந்த மையங்கள் உதவமுடியும். பட்டியல்: [resolutionwa.org/locations](https://www.resolutionwa.org/locations)

- **ஆலோசனைக்கான உரிமை சட்டச் செயல்திட்டம்.** பொது உதவி பெறும் குடித்தனக்காரர்கள் அல்லது மிகக்குறைந்த வருவாய் உள்ளவர்கள் - ஒரு தனிநபருக்கு \$25,760 அல்லது நான்குபேருள்ள குடும்பத்துக்கு \$53,000 வருடாந்திர வருவாய் உள்ளவர்கள் - வெளியேற்ற நடைமுறைகளின்போது ஒரு வழக்கறிஞரை இலவசமாக பணியமர்த்திக் கொள்ளமுடியும். வெளியேற்றப் பாதுகாப்பு ஆய்வு எண் 855-657-8387-ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது இணையவாயிலாக [nwjustice.org/apply-online](https://www.nwjustice.org/apply-online) என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.

மாநில அரசு வழக்கறிஞரிடமிருந்து மேலும்

அறிந்துகொள்ளுங்கள்

Office of the Attorney General (அரசு வழக்கறிஞர் அலுவலகம்) இந்தத் திட்டங்கள் மற்றும் பிற நில உரிமையாளர்-குடியிருப்பவர் பிரச்சினைகள் குறித்துக் கூடுதல் சட்ட மற்றும் கொள்கைசார் தகவல்களை வெவ்வேறு மொழிகளில் atg.wa.gov/landlord-tenant என்ற இணையப்பக்கத்தில் வழங்குகிறது.

மற்ற செலவினங்களில் உதவி குறித்த தகவல்களுக்கு 2-1-1

என்ற எண்ணை அழைக்கவும்

wa211.org -ஐப் பார்வையிடவும் அல்லது 2-1-1 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் மின்சார கட்டணங்கள், உணவு, இணையத்தொடர்பு மற்றும் பலவற்றிற்கு பணம் செலுத்த மக்களுக்கு உதவுவது குறித்து தகவல் வழங்கும் ஒருவருடன் பேசவும்.